

Rom

Chapter 15

Tamil Interlinear

Reference: Tamil Indian Revised Version (IRV)

- 1 Ὁφείλομεν δὲ, ἡμεῖς οἱ δούλοὶ, τὰ
கடன்பட்டவர்களாகிருக்கிறோம் மேலும் நாங்கள் -ஆகிய பலமுள்ளவர்கள் -ஐ
[G3784](#) [G1161](#) [G1473](#) [G3588](#) [G1415](#) [G3588](#)
- ἀσθενήματα τῶν ἀδυνάτων βαστάζειν, καὶ μὴ ἔαυτοῖς ἀρέσκειν.
பலவீனங்கள் -ன் பலவீனர்கள் சுமக்க மேலும் இல்லை நமக்கே பிரியமாகநடக்க
[G0771](#) [G3588](#) [G0102](#) [G0941](#) [G2532](#) [G3361](#) [G1438](#) [G0700](#)

அன்றியும், பலம் உள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாக நடக்காமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும்.

- 2 ἕκαστος ἡμῶν τῷ πλησίον ἀρεσκέτω, εἰς τὸ ἀγαθὸν,
ஒவ்வொருவனும் நம்மில் -க்கு அயலான் பிரியமாகநடக்கட்டும் -க்காக -ஐ நன்மை
[G1538](#) [G1473](#) [G3588](#) [G4139](#) [G0700](#) [G1519](#) [G3588](#) [G0018](#)
- παρὸς οἰκοδομήν.
-க்காக கட்டுவிக்குதல்
[G4314](#) [G3619](#)

நம்மில் ஒவ்வொருவனும் அயலகத்தானுக்கு பக்திவளர்ச்சிக்குரிய நன்மையை உண்டாக்குவதற்காக அவனுக்குப் பிரியமாக நடக்கவேண்டும்.

- 3 καὶ γὰρ ὁ Χριστὸς οὐχ ἔαυτῷ ἥρεσεν; ἀλλὰ,
மேலும் ஏனெனில் -ஆகிய கிறிஸ்து இல்லை தனக்கே பிரியமாகநடந்தார் ஆனால்
[G2532](#) [G1063](#) [G3588](#) [G5547](#) [G3756](#) [G1438](#) [G0700](#) [G0235](#)
- καθὼς γέγραπται, Οἱ ὀνειδισμοὶ τῶν ὀνειδίζοντων σε,
-போல எழுதப்பட்டிருக்கிறது -ஆகிய நிந்தைகள் -ன் நிந்திக்கிறவர்கள் உன்னை
[G2531](#) [G1125](#) [G3588](#) [G3680](#) [G3588](#) [G3679](#) [G4771](#)
- ἐπείπερ εἶπ' ἐμὲ.
விழுந்தன -மேல் என்னை
[G1968](#) [G1909](#) [G1473](#)

கிறிஸ்துவும் தமக்கே பிரியமாக நடக்காமல்: உம்மை அவமதிக்கிறவர்களுடைய அவமானங்கள் என்மேல் விழுந்தது என்று எழுதியிருக்கிறபடியே நடந்தார்.

- 4 ὅσα γὰρ παρεγράφη, (πάντα) εἰς τὴν ἡμετέραν
எதுவெல்லாம் ஏனெனில் முன்புஎழுதப்பட்டது எல்லாம் -க்காக -ஐ நம்முடைய
[G3745](#) [G1063](#) [G4270](#) [G3956](#) [G1519](#) [G3588](#) [G2251](#)
- διδοσκαλίαν ἐγράφη, ἵνα δὲ τῆς ἰσομορφίας καὶ διὰ
போதனை எழுதப்பட்டது -என்றால் -மூலமாக -ன் பொறுமை மேலும் -மூலமாக
[G1319](#) [G1125](#) [G2443](#) [G1223](#) [G3588](#) [G5281](#) [G2532](#) [G1223](#)
- τῆς παρακλήσεως τῶν γράφων, τὴν ἐλπίδα ἔχουμεν.
-ன் ஆறுதல் -ன் வேதவாக்கியங்கள் -ஐ நம்பிக்கை உடையவர்களாயிருக்க
[G3588](#) [G3874](#) [G3588](#) [G1124](#) [G3588](#) [G1680](#) [G2192](#)

தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும், ஆறுதலினாலும் நாம் நம்பிக்கை உள்ளவர்களாவதற்காக, முன்பே எழுதியிருக்கிறவைகள் எல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.

5	ὁ -ஆகிய G3588	δὲ மேலும் G1161	Θεὸς தேவன் G2316	τῆς -ன் G3588	ἰατροῦ பொறுமை G5281	καὶ மேலும் G2532	τῆς -ன் G3588	παρακλήσεως, ஆறுதல் G3874	
	διὸ கொடுப்பாராக G1325	ἵνα உங்களுக்கு G4771	τὸ -ஐ G3588	ἀπὸ அதே G0846	φρονεῖν எண்ண G5426	ἐν -இல் G1722	ἀλλήλους, ஒருவரையொருவர் G0240	κατὰ -படி G2596	
	Χριστὸν கிறிஸ்து G5547	Ἰησοῦν, இயேசு G2424							

நீங்கள் ஒருமனப்பட்டு நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்துவதற்காக,

6	ἵνα -என்றால் G2443	ὁμοθυμαδόν, ஒருமனதாக G3661	ἐν -இல் G1722	ἐνῷ ஒரே G1520	στόματι, வாயால் G4750	δοξάζετε மகிமைப்படுத்துவீர்களாக G1392	τὸν -ஐ G3588	
	Θεὸν தேவனையும் G2316	καὶ மேலும் G2532	Πατέρα பிதாவையும் G3962	τοῦ -ன் G3588	Κυρίου ஆண்டவர் G2962	ἡμῶν, நம்முடைய G1473	Ἰησοῦ இயேசு G2424	Χριστοῦ. கிறிஸ்து G5547

பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன், கிறிஸ்து இயேசுவினுடைய மாதிரியின்படியே, நீங்கள் ஒரே சிந்தை உள்ளவர்களாக இருக்க உங்களுக்கு தயவு செய்வாராக.

7	Διὸ ஆகையால் G1352	προσλαμβάνετε ஏற்றுக்கொள்ளுங்கள் G4355	ἀλλήλους, ஒருவரையொருவர் G0240	καθὼς -போல G2531	καὶ மேலும் G2532	ὁ -ஆகிய G3588	
	Χριστὸς கிறிஸ்து G5547	προσελάβετε ஏற்றுக்கொண்டார் G4355	ἑμῶν, உங்களை G4771	εἰς -க்காக G1519	δόξαν மகிமை G1391	τοῦ -ன் G3588	Θεοῦ. தேவன் G2316

எனவே, தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல, நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள்.

8	λέγω சொல்கிறேன் G3004	γὰρ, ஏனெனில் G1063	Χριστὸν கிறிஸ்து G5547	δικόνον ஊழியக்காரன் G1249	γεννηθῆναι ஆனார் G1096	περιτομῆς விருத்தசேதனம் G4061	ἵνα -க்காக G5228	
	ἀληθείας சத்தியம் G0225	Θεοῦ, தேவன் G2316	εἰς -க்காக G1519	τὸ -ஐ G3588	βεβαῶσαι உறுதிப்படுத்த G0950	τὰς -ஐ G3588	ἐπαγγελίας வாக்குத்தத்தங்கள் G1860	τῶν -ன் G3588
	πατέρων, பிதாக்கள் G3962							

மேலும், முற்பிதாக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தங்களை உறுதியாக்குவதற்காக, தேவனுடைய சத்தியத்தினால் இயேசுகிறிஸ்து விருத்தசேதனம் உள்ளவர்களுக்கு ஊழியக்காரர் ஆனார் என்றும்;

9	τὰ -ஐ G3588	δὲ மேலும் G1161	ἔθνη, புறஜாதிகள் G1484	ὑπάρ -க்காக G5228	ἐλέους, இரக்கம் G1656	δोξάσαι மகிமைப்படுத்த G1392	τὸν -ஐ G3588	Θεόν; தேவனை G2316	καθὼς -போல G2531
	γέγραπται, எழுதப்பட்டிருக்கிறது G1125	Διὰ -பொருட்டு G1223	τοῦτο இது G3778	ἐξομολογήσομαι அறிக்கையிடுவேன் G1843	σοι உனக்கு G4771	ἐν -இல் G1722	ἔθνεσιν, புறஜாதிகளில் G1484		
	καὶ மேலும் G2532	τῷ -க்கு G3588	ὀνόματι நாமம் G3686	σοι உன் G4771	ψαλῶ. பாடுவேன் G5567				

“யூதரல்லாத மக்களும் இரக்கம் பெற்றதினால் தேவனை மகிமைப்படுத்துகிறார்கள் என்றும் சொல்லுகிறேன். அப்படியே: இதனால் நான் யூதரல்லாத மக்களுக்குள்ளே உம்மை அறிக்கைசெய்து, உம்முடைய நாமத்தைச் சொல்லி, சங்கீதம் பாடுவேன்” என்று எழுதியிருக்கிறது.

10	καὶ மேலும் G2532	πάλι மறுபடியும் G3825	λέγει, சொல்கிறது G3004	Εὐφράνθητε சந்தோஷப்படுங்கள் G2165	ἔθνη, புறஜாதிகளே G1484	μετὰ -உடன் G3326	τοῦ -ன் G3588
	λαοῦ ஜனங்கள் G2992	αὐτοῦ. அவர் G0846					

மேலும், யூதரல்லாத மக்களே, அவருடைய மக்களுடன் சேர்ந்து களிசுருங்கள் என்கிறார்.

11	καὶ மேலும் G2532	πάλι, மறுபடியும் G3825	Αἰνεῖτε புகழுங்கள் G0134	πάντα எல்லா G3956	τὰ -ஆகிய G3588	ἔθνη, புறஜாதிகளே G1484	τὸν -ஐ G3588	Κύριον; ஆண்டவரை G2962
	καὶ மேலும் G2532	ἐπαίνεσάτωσαν புகழட்டும் G1867	αὐτὸν, அவரை G0846	πάντες எல்லா G3956	οἱ -ஆகிய G3588	λαοί. ஜனங்கள் G2992		

மேலும், யூதரல்லாத மக்களே, எல்லோரும் கர்த்தரை துதியுங்கள்; மக்களே, எல்லோரும் அவரைப் புகழுங்கள்” என்றும் சொல்லுகிறார்.

12	καὶ மேலும் G2532	πάλι, மறுபடியும் G3825	Ἥσαϊας ஏசாயா G2268	λέγει, சொல்கிறார் G3004	Ἔσται இருக்கும் G1510	ἡ -ஆகிய G3588	ρίζα வேர் G4491	τοῦ -ன் G3588	Ἰεσοῦ, இச்சாய் G2421
	καὶ மேலும் G2532	ὁ -ஆகிய G3588	ἀνοστᾶμενος எழுகிறவன் G0450	ἄρχειν ஆள G0757	ἐθῶν; புறஜாதிகள் G1484	ἐπ’ -மேல் G1909	αὐτῷ அவர்மேல் G0846	ἔθνη புறஜாதிகள் G1484	

ἐλαοῦσιν.
நம்பிக்கைவைப்பார்கள்
[G1679](#)

மேலும், “ஈசாயின் வேரும் யூதரல்லாத மக்களை ஆளுகை செய்கிற ஒருவர் தோன்றுவார்; அவரிடம் யூதரல்லாத மக்கள் நம்பிக்கை வைப்பார்கள்” என்று ஏசாயா சொல்லுகிறான்.

13	Ὁ -ஆகிய G3588	δὲ மேலும் G1161	Θεὸς தேவன் G2316	τῆς -ன் G3588	ἐλαΐδος நம்பிக்கை G1680	παληρῶσα நிறைவாக்குவாராக G4137	ἔμμεν உங்களை G4771	παύσας எல்லா G3956	
	χαρῶς சந்தோஷம் G5479	καὶ மேலும் G2532	ἐπιρήνης, சமாதானம் G1515	ἐν -இல் G1722	τῷ -ன் G3588	παιστέλει; விசுவாசிக்க G4100	εἰς -க்காக G1519	τὸ -ஐ G3588	περισσεύειν பெருக G4052
	ἔμμεν நீங்கள் G4771	ἐν -இல் G1722	τῆς -ன் G3588	ἐλαΐδος, நம்பிக்கை G1680	ἐν -இல் G1722	δυναμει வல்லமை G1411	Πνεύματος ஆவி G4151	Ἁγίου. பரிசுத்த G0040	

பரிசுத்த ஆவியானவரின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருக, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவிதமான சந்தோஷத்தினாலும், சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக.

14	Πέπεισμα நம்பிக்கைகொண்டிருக்கிறேன் G3982	δὲ, மேலும் G1161	ἀδελφῶν சகோதரரே G0080	μου, என் G1473	καὶ மேலும் G2532	αὐτὸς நானே G0846	ἐγὼ நான் G1473	
	παρὶ -குறித்து G4012	ἔμμεν, உங்கள் G4771	ὅτι என்று G3754	καὶ மேலும் G2532	αὐτοὶ நீங்களே G0846	μεστοὶ நிறைந்தவர்கள் G3324	ἐστε ஆகிறீர்கள் G1510	ἀγαθωσύνης, நற்குணம் G0019
	παληρῶσα நிறைவாக்கப்பட்டவர்கள் G4137	παύσας எல்லா G3956	τῆς -ன் G3588	γυνάεως, அறிவு G1108	δυναμει வல்லமையுள்ளவர்கள் G1410	καὶ மேலும் G2532		
	ἀλλήλους ஒருவரையொருவர் G0240	σοφίαν அறிவுரைக்க G3560						

என் சகோதரர்களே, நீங்கள் நற்குணத்தினால் நிறைந்தவர்களும், எல்லா அறிவினாலும் நிரப்பப்பட்டவர்களும், ஒருவருக்கொருவர் புத்திசொல்ல வல்லவர்களாக இருக்கிறீர்கள் என்று நானும் உங்களைக்குறித்து நிச்சயித்திருக்கிறேன்.

15	τολμηρότερον தேரடியமாக G5112	δὲ மேலும் G1161	ἔγγραφα எழுதினேன் G1125	ἔμμεν, உங்களுக்கு G4771	ἀπὸ -இலிருந்து G0575	μέρους, குறிப்பிட்டு G3313	ὡς -போல G5613
	ἐπαναμυνηστικῶν நினைவூட்டுகிறவனாக G1878	ἔμμεν, உங்களை G4771	δὲ -மூலமாக G1223	τῆν -ஐ G3588	χάρις கிருபை G5485	τῆν -ஐ G3588	δοθεῖσάν கொடுக்கப்பட்ட G1325
	μοι எனக்கு G1473	ἀπὸ -ஆல் G5259	τοῦ -ன் G3588	Θεοῦ, தேவன் G2316			

அப்படியிருந்தும், சகோதரர்களே, யூதரல்லாதவர்கள் பரிசுத்த ஆவியானவராலே பரிசுத்தமாக்கப்பட்டு, தேவனுக்குப் பிரியமான பலியாகும்படி, நான் தேவனுடைய நற்செய்தி ஊழியத்தை நடத்தும் ஆசாரியனாக இருந்து யூதரல்லாதவர்களுக்கு இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனாவதற்கு,

16	εἰς -க்காக G1519	τὸ -ஐ G3588	εἰς இருக்க G1510	με நான் G1473	λειτουργὸν ஊழியக்காரன் G3011	Χριστοῦ கிறிஸ்து G5547	Ἰησοῦ இயேசு G2424	εἰς -க்காக G1519	τὰ -ஐ G3588
	ἔθνη, புறஜாதிகள் G1484	ἑρουργοῦντα ஆசாரியமாகநடத்துகிறவனாக G2418	τὸ -ஐ G3588	εὐαγγέλιον நற்செய்தி G2098	τοῦ -ன் G3588	Θεοῦ, தேவன் G2316	ἵνα -என்றால் G2443		
	γένηται ஆகும் G1096	ἢ -ஆகிய G3588	προσφορά காணிக்கை G4376	τῶν -ன் G3588	ἔθνων புறசாதிகள் G1484	εὐαρόσδεκτος, ஏற்றுக்கொள்ளக்கூடிய G2144			
	ἡγιασμένη பரிசுத்தமாக்கப்பட்ட G0037	ἐν -இல் G1722	Πνεύματι ஆவி G4151	Ἄγιω. பரிசுத்த G0040					

தேவன் எனக்கு அளித்த கிருபையினாலே உங்களுக்கு ஞாபகப்படுத்துவதற்காக இவைகளை நான் அதிக தைரியமாக எழுதினேன்.

17	ἔχω உடையவன் G2192	οὖν ஆகையால் G3767	τῆν -ஐ G3588	καύχησιν மேன்மைபாராட்டு G2746	ἐν -இல் G1722	Χριστῷ கிறிஸ்து G5547	Ἰησοῦ, இயேசு G2424	τὰ -ஐ G3588	παρὸς -க்கு G4314
	τὸν -ஐ G3588	Θεόν. தேவன் G2316							

எனவே, நான் தேவனுக்குரியவைகளைக்குறித்து இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மேன்மை பாராட்டமுடியும்.

18	οὖν இல்லை G3756	γὰρ ஏனெனில் G1063	τολμήσω தைரியமாகப்பேசவேன் G5111	τι ஏதாவதையும் G5100	λαλεῖν, பேச G2980	ῥῶν எது G3739	οὖν இல்லை G3756		
	κατεργάσατο செய்தார் G2716	Χριστός கிறிஸ்து G5547	δὲ -மூலமாக G1223	ἐμὸν, என்னால் G1473	εἰς -க்காக G1519	ὑπακοήν கீழ்ப்படிதல் G5218	ἔθνων, புறஜாதிகள் G1484		
	λόγῳ வார்த்தையால் G3056	καὶ மேலும் G2532	ἔργῳ, செயலால் G2041						

யூதரல்லாதவர்களை வார்த்தையினாலும் செய்கையினாலும் கீழ்ப்படியப்பண்ணுவதற்கு, அற்புத அடையாளங்களின் பலத்தினாலும், தேவ ஆவியானவரின் பலத்தினாலும், கிறிஸ்துவானவர் என்னைக்கொண்டு செய்தவைகளைத்தவிர வேறொன்றையும் சொல்ல நான் துணியவில்லை.

19	ἐν -இல் G1722	δυνάμει வல்லமை G1411	σημεῖων அடையாளங்கள் G4592	καὶ மேலும் G2532	τεράτων, அற்புதங்கள் G5059	ἐν -இல் G1722	δυνάμει வல்லமை G1411	Πνεύματος ஆவி G4151	
	[Θεοῦ]; தேவன் G2316	ᾧστε ஆகையால் G5620	με நான் G1473	ἀπὸ -இலிருந்து G0575	Ἱεροσολήμ, καὶ எருசலேம் மேலும் G2419 G2532	καὶ மேலும் G2532	κύκλῳ சுற்றிலும் G2945	μέχρι வரையில் G3360	τοῦ -ன் G3588
	Ἰλλυρικοῦ, இல்லூரிக்கும் G2437	παπληρωκέαι நிறைவேற்றியிருக்கிறேன் G4137	τὸ -ஐ G3588	εὐαγγέλιον நற்செய்தி G2098	τοῦ -ன் G3588	Χριστοῦ; கிறிஸ்து G5547			

இப்படி எருசலேமிலிருந்து ஆரம்பித்து, இல்லிரிக்கம் தேசம்வரைக்கும், கிறிஸ்துவின் நற்செய்தியைப் பூரணமாகப் பிரசங்கம் செய்திருக்கிறேன்.

- 20 οὐτως δὲ φιλοτιμωόμενον εὐαγγελίζεσθαι, οὐχ ὅπου
அவ்வாறே மேலும் வைராக்கியமாக நற்செய்தியறிவிக்க இல்லை எங்கே
[G3779](#) [G1161](#) [G5389](#) [G2097](#) [G3756](#) [G3699](#)
- ὡνομάσθη Χριστός, ἵνα μὴ ἐπ' ἀλλότριον θεμέλιον
நாமம்சொல்லப்பட்டதோ கிறிஸ்து -என்றால் இல்லை -மேல் வேறொருவன் அஸ்திவாரம்
[G3687](#) [G5547](#) [G2443](#) [G3361](#) [G1909](#) [G0245](#) [G2310](#)
- οἰκοδομῷ;
கட்டுவேன்
[G3618](#)

மேலும் அவருடைய செய்தியை அறியாமல் இருந்தவர்கள் பார்ப்பார்கள் என்றும், கேள்விப்படாமல் இருந்தவர்கள் உணர்ந்துகொள்வார்கள் என்றும் எழுதியிருக்கிறபடியே,

- 21 ἄλλὰ καθὼς γέγραπται, Ὁψονταί, «οἷς οὐκ
ஆனால் -போல எழுதப்பட்டிருக்கிறது காண்பார்கள் யாருக்கு இல்லை
[G0235](#) [G2531](#) [G1125](#) [G3708](#) [G3739](#) [G3756](#)
- ἀνηγγέλη παρὶ αὐτοῦ»; καὶ οἱ οὐκ ἀκηκόασιν,
அறிவிக்கப்பட்டது -குறித்து அவரை மேலும் யார் இல்லை கேள்வியிருக்கிறார்களோ
[G0312](#) [G4012](#) [G0846](#) [G2532](#) [G3739](#) [G3756](#) [G0191](#)
- συγῆσοσιν.
அவர்கள்புரிந்துகொள்வார்கள்
[G4920](#)

நான் மற்றொருவனுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டாமல் கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்படாத இடங்களில் நற்செய்தியை அறிவிக்கும்படி விரும்புகிறேன்.

- 22 Διὸ καὶ ἐνεκοιτῶμην τὰ πολλὰ τοῦ ἐλθεῖν παρὸς ἔμμεν.
ஆகையால் மேலும் தடைபடுத்தப்பட்டேன் -ஐ பலமுறை -ன் வர -க்கு உங்கள்
[G1352](#) [G2532](#) [G1465](#) [G3588](#) [G4183](#) [G3588](#) [G2064](#) [G4314](#) [G4771](#)

உங்களிடம் வருவதற்கு இதினாலே அநேகமுறை தடைப்பட்டேன்.

- 23 νυνὶ δὲ, μηκέτι τόπον ἔχων ἐν τοῖς κλίμασι
இப்பொழுது மேலும் இனிமேல் இடம் உடையவனாக -இல் -ஆகிய பிரதேசங்கள்
[G3570](#) [G1161](#) [G3371](#) [G5117](#) [G2192](#) [G1722](#) [G3588](#) [G2824](#)
- τοῦτο, ἐπιποθῶν δὲ ἔχων τοῦ ἐλθεῖν παρὸς ἔμμεν, ἅπαρ
இந்த வாஞ்சை மேலும் உடையவனாக -ன் வர -க்கு உங்கள் -இலிருந்து
[G3778](#) [G1974](#) [G1161](#) [G2192](#) [G3588](#) [G2064](#) [G4314](#) [G4771](#) [G0575](#)
- ἵκανῶν ἐτῶν,
பல வருடங்கள்
[G2425](#) [G2094](#)

இப்பொழுது இந்தப் பகுதிகளிலே எனக்கு இடம் இல்லாததினாலும், உங்களிடம் வரும்படி அநேக வருடமாக எனக்கு அதிக விருப்பம் உண்டாயிருக்கிறபடியினாலும்,

- 24 ὧς δὲ πορεύομαι εἰς τὴν Σπανίαν, ἐλαίω γὰρ
-போல ஒருவேளை போகிறேன் -க்கு -ஐ எஸ்பானியா நம்புகிறேன் ஏனெனில்
[G5613](#) [G0302](#) [G4198](#) [G1519](#) [G3588](#) [G4681](#) [G1679](#) [G1063](#)
- διὰ πορεύομενος θεάσασθαι ἔμμεν; καὶ ἕως ἔμμεν προαμφοτέρωθεν
கடந்துபோகும்போது காண உங்களை மேலும் -ஆல் உங்கள் அனுப்பப்பட
[G1279](#) [G2300](#) [G4771](#) [G2532](#) [G5259](#) [G4771](#) [G4311](#)
- ἐκεῖ, ἐν ἔμμεν παρῶτον ἅπαρ μέρους ἐμπαλησθῶ.
அங்கே -ஆனால் உங்கள் முதலில் -இலிருந்து குறிப்பிட்டு திருப்தியடைவேன்
[G1563](#) [G1437](#) [G4771](#) [G4412](#) [G0575](#) [G3313](#) [G1705](#)

நான் ஸ்பானியா தேசத்திற்கு பயணம்செய்யும்போது உங்களிடம் வந்து, உங்களைப் பார்க்கவும், உங்களிடம் கொஞ்சம் திருப்தியடைந்தபின்பு, அந்த இடத்திற்கு உங்களால் நான் வழியனுப்பப்படவும், எனக்கு நேரம் கிடைக்கும் என்று நம்பியிருக்கிறேன்.

25

νυνὶ	δὲ	παρεῶμαι	εἰς	Ἱερουσαλῆμ,	διακονῶν	τοῖς
இப்பொழுது	மேலும்	போகிறேன்	-க்கு	எருசலேம்	ஊழியம்செய்கிறவனாக	-க்கு
G3570	G1161	G4198	G1519	G2419	G1247	G3588

ἀγῶς.
பரிசுத்தவான்கள்
[G0040](#)

இப்பொழுதோ பரிசுத்தவான்களுக்கு உதவிசெய்வதற்காக நான் எருசலேமுக்குப் பயணம் செய்ய இருக்கிறேன்.

26

ἐδῶκεσαν	γὰρ	Μακεδονία	καὶ	Ἀχαΐα,	κοινῶν	τινῶν
பிரியமவாயிருந்தனர்	ஏனெனில்	மக்கெதோனியா	மேலும்	அகாயா	அனுசரணை	ஒரு
G2106	G1063	G3109	G2532	G0882	G2842	G5100

παύσαθα εἰς τοὺς πτωχοὺς τῶν ἀγῶν τῶν ἐν
செய்ய -க்காக -ஐ எளியவர்கள் -ன் பரிசுத்தவான்கள் -ன் -இல்
[G4160](#) [G1519](#) [G3588](#) [G4434](#) [G3588](#) [G0040](#) [G3588](#) [G1722](#)

Ἱερουσαλῆμ.
எருசலேம்
[G2419](#)

மக்கெதோனியாவிலும், அகாயாவிலும் உள்ளவர்கள் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குள்ளே இருக்கிற ஏழைகளுக்கு சில பொருளுதவிகளைச் செய்ய விருப்பமாக இருக்கிறார்கள்;

27

ἐδῶκεσαν	γὰρ,	καὶ	ὀφειλέται	εἰς	αὐτῶν;	εἰ
பிரியமவாயிருந்தனர்	ஏனெனில்	மேலும்	கடனாளிகள்	ஆகிறார்கள்	அவர்கள்	-ஆனால்
G2106	G1063	G2532	G3781	G1510	G0846	G1487

γὰρ τοῖς πνευματικοῖς αὐτῶν ἐκοινῶνσαν τὰ ἔθνη,
ஏனெனில் -க்கு ஆவிக்குரிய அவர்கள் பங்குபெற்றனர் -ஆகிய புறஜாதிகள்
[G1063](#) [G3588](#) [G4152](#) [G0846](#) [G2841](#) [G3588](#) [G1484](#)

ὀφειλοσιν καὶ ἐν τοῖς σαρκικοῖς λειτουργῆσαι αὐτοῖς.
கடன்பட்டவர்கள் மேலும் -இல் -ஆகிய மாம்சக்குரிய ஊழியம்செய்ய அவர்களுக்கு
[G3784](#) [G2532](#) [G1722](#) [G3588](#) [G4559](#) [G3008](#) [G0846](#)

இப்படிச்செய்வது நல்லதென்று நினைத்தார்கள்; இப்படிச் செய்கிறதற்கு அவர்கள் கடனாளிகளாகவும் இருக்கிறார்கள். எப்படியென்றால், யூதரல்லாதவர்கள் அவர்களுடைய ஞானநன்மைகளில் பங்குபெற்றிருக்க, சரீர நன்மைகளால் அவர்களுக்கு உதவிசெய்ய இவர்கள் கடனாளிகளாக இருக்கிறார்களே.

28

τοῦτο	οὖν	ἐπατελέσα,	καὶ	σφραγισάμενος	αὐτοῖς	τὸν	καρπὸν
இதை	ஆகையால்	நிறைவேற்றி	மேலும்	முத்திரையிட்டு	அவர்களுக்கு	-ஐ	கனி
G3778	G3767	G2005	G2532	G4972	G0846	G3588	G2590

τοῦτον, ἀπαλεῶσαι δι' ἑμῶν εἰς Σπανίαν.
இதை போவேன் -மூலமாக உங்கள் -க்கு எஸ்பானியா
[G3778](#) [G0565](#) [G1223](#) [G4771](#) [G1519](#) [G4681](#)

இந்தக் காரியத்தை நான் நிறைவேற்றி, இந்தப் பலனை அவர்கள் கையிலே பத்திரமாக ஒப்புவித்தப்பின்பு, உங்களுடைய ஊர்வழியாக ஸ்பானியாவிற்குப் போவேன்.

29 οἷδα δὲ ὅτι ἐρχόμενος παρὸς ὑμᾶς, ἐν πλῆρωματι
 அறிகிறேன் மேலும் என்று வருகிறவனாக -க்கு உங்கள் -இல் நிறைவு
[G1492](#) [G1161](#) [G3754](#) [G2064](#) [G4314](#) [G4771](#) [G1722](#) [G4138](#)

ἐβλόγησάς Χριστοῦ ἐλεῶσομαι.
 ஆசீர்வாதம் கிறிஸ்து வருவேன்
[G2129](#) [G5547](#) [G2064](#)

நான் உங்களிடம் வரும்போது கிறிஸ்துவினுடைய நற்செய்தியின் சம்பூரணமான ஆசீர்வாதத்தோடு வருவேன் என்று அறிந்திருக்கிறேன்.

30 Παρακαλῶ δὲ ὑμᾶς, ἀδελφοί, διὰ τοῦ Κυρίου
 வேண்டிக்கொள்கிறேன் மேலும் உங்களை சகோதரரே -மூலமாக -ன் ஆண்டவர்
[G3870](#) [G1161](#) [G4771](#) [G0080](#) [G1223](#) [G3588](#) [G2962](#)

ἡμῶν, Ἰησοῦ Χριστοῦ, καὶ διὰ τῆς ἀγάπης τοῦ Πνεύματος,
 நம்முடைய இயேசு கிறிஸ்து மேலும் -மூலமாக -ன் அன்பு -ன் ஆவி
[G1473](#) [G2424](#) [G5547](#) [G2532](#) [G1223](#) [G3588](#) [G0026](#) [G3588](#) [G4151](#)

συναγωνισασθαί μοι ἐν ταῖς προσευχαῖς ὑμῶν ἐν τῷ πνεύματι
 ஒன்றாகப்போராட எனக்கு -இல் -ஆகிய ஜெபங்கள் -க்காக என்னை -க்கு -ஐ
[G4865](#) [G1473](#) [G1722](#) [G3588](#) [G4335](#) [G5228](#) [G1473](#) [G4314](#) [G3588](#)

Θεῶν,
 தேவன்
[G2316](#)

மேலும் சகோதரர்களே, தேவ விருப்பத்தினாலே நான் சந்தோஷத்தோடு உங்களிடம் வந்து உங்களோடு ஓய்வெடுப்பதற்காக,

31 ἵνα ῥησθῆναι ὑμῶν ἵνα ἐπιδοκίμασθε τὸν λόγον τοῦ εὐαγγελίου ἐν τῇ
 -என்றால் விடுவிக்கப்படுவேன் -இலிருந்து -ஆகிய கீழ்ப்படியாதவர்கள் -இல் -ன்
[G2443](#) [G4506](#) [G0575](#) [G3588](#) [G0544](#) [G1722](#) [G3588](#)

ἵνα ὑμεῖς, καὶ ἡ ἐκκλησία μου, ἡ ἐκκλησία τοῦ εὐαγγελίου,
 யூதேயா மேலும் -ஆகிய ஊழியம் என் -ஆகிய -க்கு எருசலேம்
[G2449](#) [G2532](#) [G3588](#) [G1248](#) [G1473](#) [G3588](#) [G1519](#) [G2419](#)

ἐπαρροσθεκτος τῷ ἀγίῳ πνεύματι
 ஏற்றுக்கொள்ளக்கூடியதாக -க்கு பரிசுத்தவான்கள் ஆகும்
[G2144](#) [G3588](#) [G0040](#) [G1096](#)

யூதேயாவிலிருக்கிற அவிசுவாசிகளுக்கு நான் தப்புவிக்கப்படுவதற்காகவும், நான் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குச் செய்யப்போகிற தர்மஉதவிகள் அவர்களால் அங்கீகரிக்கப்படுவதற்காகவும்,

32 ἵνα ἐν χάριτι, ἐλπίδι παρὸς ὑμᾶς διὰ θελήματος Θεοῦ,
 -என்றால் -இல் சந்தோஷம் வந்து -க்கு உங்கள் -மூலமாக சித்தம் தேவன்
[G2443](#) [G1722](#) [G5479](#) [G2064](#) [G4314](#) [G4771](#) [G1223](#) [G2307](#) [G2316](#)

συναπαύσωμαι ὑμῖν.
 ஒன்றாகவிசரமிப்பேன் உங்களுடன்
[G4875](#) [G4771](#)

நீங்கள் தேவனை நோக்கி செய்யும் ஜெபங்களில், நான் போராடுவதுபோல நீங்களும் என்னோடு சேர்ந்து போராடவேண்டும் என்று நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், பரிசுத்த ஆவியானவருடைய அன்பினாலும், உங்களை வேண்டிக்கொள்கிறேன்.

33 ὁ δὲ Θεὸς τῆς ἐπιπέρας μετὰ πάντων ὑμῶν. ἀμήν.
 -ஆகிய மேலும் தேவன் -ன் சமாதானம் -உடன் எல்லார் உங்கள் ஆமேன்
[G3588](#) [G1161](#) [G2316](#) [G3588](#) [G1515](#) [G3326](#) [G3956](#) [G4771](#) [G0281](#)

சமாதானத்தின் தேவன் உங்கள் அனைவரோடும் இருப்பாராக. ஆமென்.